

SRESTHA FINVEST LIMITED

Date: February 14, 2023

To
The Manager
Listing Department
1. Bombay Stock Exchange Ltd, Mumbai
2. Metropolitan Stock Exchange of India Ltd, Mumbai.

Dear Sir,

Sub: Newspaper Advertisement

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the newspaper publications of the Unaudited Financial Results for the quarter ended December 31, 2022 published in Trinity Mirror (English) and Makkal Kural (Tamil). The above information is also made available on the website of the Company.

This is for your reference and records.

Thanking you,
Yours faithfully,
For Srestha Finvest Limited

A. JITENDRA
KUMAR BAFNA

Digitally signed by A.
JITENDRA KUMAR BAFNA
Date: 2023.02.14
18:38:13 +05'30'

Company Secretary & Compliance Officer

Encl: As above

Delegation of academicians, educationists, experts from Africa, Asia visit SRM IST

Chennai, Feb 14: A 22-member delegation comprising academicians, educationists, experts from universities, research institutions and Ministry of Education and other government departments of 19 different African and Asian nations visited SRM IST on Monday, interacting with faculty, researchers and students and visiting various laboratories and other facilities.



A delegation comprising academicians, educationists, experts from universities, research institutions and government agencies of different African and Asian took part in "Strengthening Technical and Vocational Education and Training (TVET) Systems to meet Sustainable Development Goals of United Nations" at SRM IST on Monday and visited its various laboratories and facilities.

Mozambique, Namibia, Niger, Sudan, Tajikistan, Tanzania, Uzbekistan, Vietnam, and Zambia.

Initiating the proceedings of the training programme, Prof. G. Augustine M.Pandian, Dean, Internal Quality Assurance Cell, made a brief presentation of SRM IST's history, its varied courses in multiple disciplines ranging from engineering, medicine, management, law to arts and sciences and the more recently introduced agriculture sciences, the institution's world-class infrastructure and

its presence in different parts of India. Prof. Pandian said SRM IST was among the top-ranked private institutions in India, giving much emphasis to research, and encouraging a startup ecosystem through its incubation cell.

Prof. Lakshmi Narasimhan, Director, International Relations, NITTTR, said STEV was conducted annually to meet UN's SDG. SRM IST was the preferred institution of choice owing to the top-notch quality of its infrastructure, expertise in research, industry collaboration,

and distinguished faculty, among many other factors. Yemane Gebrameskel Teklay from Ethiopia and Om Salma Babiker, from the HR Department of Sudan University, Mohammed Zahangir, from the Ministry of Education, Bangladesh were also spoke.

Dr. S.Ponnusamy, Registrar, was also present and Prof. Kayalvizhi Jayavel, Assistant Director, International Relations, welcomed the gathering.

and distinguished faculty, among many other factors.

Yemane Gebrameskel Teklay from Ethiopia and Om Salma Babiker, from the HR Department of Sudan University, Mohammed Zahangir, from the Ministry of Education, Bangladesh were also spoke.

Dr. S.Ponnusamy, Registrar, was also present and Prof. Kayalvizhi Jayavel, Assistant Director, International Relations, welcomed the gathering.

Guidehouse global consulting services begin in Chennai

Chennai, Feb 14: Guidehouse, a leading global provider of consulting and managed services to public sector and commercial clients, began its Chennai operations and will be hiring 2,000 full time staff by the end of this year.

Guidehouse is the fastest-growing global consulting firm, serving both the commercial and public sector markets supporting clients within sectors including Healthcare, Life Sciences, Financial Services, Energy, Sustainability and Infrastructure.

The 72,964 sqft office was located in Ramanujan IT SEZ and was inaugurated by Charles Beard, COO, Guidehouse and Mahendra Singh Rawat, Country Head, Guidehouse India, today.

Guidehouse will be

seeking top talent to join the team, with plans to hire 2000 full-time employees in Chennai by the end of 2023. In addition, the company anticipates opening additional locations in India in the next 12-18 months.

The India team at Guidehouse will support managed services engagements and specialized technology services in cutting-edge digital modernization capabilities on critical projects to the company's clients across the globe.

We remain committed to growing our presence across India and cultivating exceptional career opportunities for the local workforce as we expand our capabilities and digital expertise in new areas, Charles Beard said.

He continued to

confirm the commitment of Guidehouse to its growth in India stating, Chennai has the perfect combination of professionals and a deep talent base for multiple business and expansion opportunities, which we see as critical to the growth of Guidehouse.

"With this wealth of talented professionals, Chennai has become a hub for IT and managed services expertise for our business, he said, according to a company release.

For the 4th consecutive year, Guidehouse maintains exceptional A Great Place to Work scores and India designation. The company is also proud of its diversity scores, employing more than 45% of women locally.

ICICI Bank signs MoU with BNP Paribas

Chennai, Feb 14: ICICI Bank, a leading private sector bank in India, and BNP Paribas, a top European bank, have

signed a Memorandum of Understanding (MoU) to cater to the banking requirements of European corporates

operating in India and Indian companies in the European Union.

The MoU establishes a framework of partnership between the two banks for providing financial services to corporate customers operating in the India - Europe corridor.

Proudly on their sleeves, Platinum's intrinsic durability and strength, allows this white metal to stay untarnished through the passage of time, and lend itself to timeless jewellery designs. Crafted from 95% pure platinum, Platinum EVARA by PGI India offers a curated collection of exquisitely crafted platinum jewellery. Embedded with meaning, every piece in this collection is an ode to the woman who stays true to her core and embraces all parts of herself.

The MoU was signed at an event held in Mumbai by Mr. Anup Bagchi, Executive Director, ICICI Bank, and Mr. Grzegorz Marczuk, Chief Operating Officer, BNP Paribas India.

Speaking on the occasion, Mr. Anup Bagchi, Executive Director, ICICI Bank said, "We are delighted to enter into a partnership with BNP Paribas, one of the oldest foreign banks in India. As the fifth largest economy in the world and with a strong focus to become

a regional manufacturing hub, India is at the forefront of leading the world growth in the near future. This makes India a very attractive destination for trade and foreign investment, with Europe ranking amongst the top regions investing in India."

Sanjay Singh, Head of Territory & CEO, BNP Paribas India said, "Our partnership with ICICI Bank will support corporates' expansion plans with a right mix of ICICI Bank's robust domestic physical network combined with our deep global footprint. This alliance will further strengthen our commitment to supporting Indian corporates in their global journey and European corporate clients looking to expand their footprint in India."

PGI launches Evara

Pondichery, Feb 14: With Valentine's Day around the corner, dedicate this time of the year to celebrating self-love! True happiness always begins with loving yourself. So this month of love, be your own Valentine by gifting yourself a metal that is just as unique and rare as you are - precious platinum.

Born from the stars, platinum is one of the rarest metals to exist on this planet, akin to the rare and progressive choice of young women who wear their identity

Unacademy learners qualify for CA Foundation

Chennai, Feb 14: Unacademy, India's largest learning platform*, announced that over 1250 of its Learners have qualified for the CA Foundation December 2022 exam. The bi-annual examination, conducted by the Institute of Chartered Accountants of India (ICAI), is for CA aspirants to be eligible for the Intermediate exam.

As per the results declared by ICAI, more than 128 Unacademy Learners have scored over 300 marks. Three Learners scored an exceptional score of above 350 marks, in the highly competitive exam that sees lakhs of aspirants each year. Amongst

the top three scorers are Pameet Kaur (359 marks) from Punjab, Sri Meenakshi S (350 marks) from Tamil Nadu, and Shubham Bajaj (350 marks) from Rajasthan.

In the recently declared results, Unacademy Learners secured exceptional marks across Maths, Accounts, Economics, and Law. Amongst the subject-wise toppers are Tamanna Gupta (99 marks) in Accounts from Firozabad, Uttar Pradesh, Vassu Singhal (88 marks) in Law & Business Correspondence and Reporting from Ghaziabad, Uttar Pradesh, RachitParwal (97 marks) in Maths, Logical Reasoning & Stats from Jaipur, Rajasthan,

and Harit Bhatia (97 marks) in Economics & Business Commercial Knowledge from Ambala Cantt, Haryana.

The exam requires candidates to score at least 200 out of 400 to qualify, with those scoring 280 and above receiving a distinction. Overall, Learners must get a minimum of 40% marks in each paper and an aggregate of 50% in all four papers to qualify for the exam.

Audi India launches top-of-the-line new Audi Q3 Sportback

Chennai, Feb 14:

Audi, the German luxury car manufacturer, today launched the new Audi Q3 Sportback in India. The Audi Q3 Sportback combines the strong presence and versatility of an everyday car with sporty elegance and agile handling of a coupé. This makes it the first compact crossover of the Audi brand in India. Equipped with quattro all-wheel drive as standard and a 2.0 L TFSI petrol engine, the new Audi Q3 Sportback generates 190 hp and 320 Nm of torque. The Audi Q3 Sportback is the quickest in its segment and goes from 0-100 km/h in just 7.3 seconds.

Balbir Singh Dhillon, Head of Audi India, said, "The Audi Q3 Sportback is a car that sports elegant design and sporty performance. It gives potential Audi Q3 customers an option to choose from. The Audi Q3 has been a segment leader and we are confident that the new Audi Q3 Sportback will replicate its popularity among customers. The reckoning success of the Audi Q3, which we launched last year, has given us the impetus to introduce the new Audi Q3 Sportback, and we are confident of its success in the country."

ERP SOFT SYSTEMS LIMITED				
10A, Tranquil Nest, 3rd main road, Kamakoti Nagar, Pallikaranai, Chennai - 600100 CIN:L67120TN1994PLC029563				
EXTRACT OF THE UNAUDITED CONSOLIDATED RESULTS FOR THE QUARTER ENDED 31.12.2022				
Sl. No.	Particulars	Quarter ended 31.12.2022	Corresponding 3 months ended 31.12.2021	Year Ended 31.03.2022
		(Un Audited)	(Un Audited)	(Audited)
1.	Total Income from Operations	846.86	402.37	1472.80
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/ or Extraordinary items#)	14.53	4.86	27.14
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/ or Extraordinary items#)	14.53	4.86	27.14
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/ or Extraordinary items#)	10.75	3.40	20.20
5.	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	10.75	3.40	20.20
6.	Equity Share Capital	396.00	396.00	396.00
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	1271.56
8.	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)	0.27	0.09	0.51
	1. Basic	0.27	0.09	0.51
	2. Diluted			

Note: a) The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The standalone audited quarterly results are Turnover Rs 79.95 Lakhs, Profit before tax is Rs 9.36 Lakhs & Loss after tax is Rs 6.93 Lakhs. The full format of the Quarterly Results are available on the websites of the Stock Exchange and the Company's website (www.erpsoft.com). b) The above Unaudited standalone & Consolidated Financial results after Limited Review Report by the statutory auditors of the company were approved by the Board of directors in the meeting held on 13.02.2023.

For ERP Soft Systems Limited
SD/-
K. Parvathi
Managing Director

Place: Chennai
Date: 13.02.2023

Sri Sarvaraya Sugars Limited				
CIN: L01115TN1956PLC003435				
Regd. office: 12, Ethiraj Salai, Egmore, Chennai - 600 008				
Tel: 044-28276182 Email Id: chennai@srisarvarayasugars.in				
EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER, 2022				
Sl. No.	PARTICULARS	Quarter ended	Nine Months ended	Quarter ended
		31.12.2022	31.12.2022	31.12.2021
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)
1	Total Income from Continuing Operations	14,237.79	61,707.44	14,214.88
2	Net Profit/ (Loss) for the period (before tax, exceptional and/or extraordinary items) from Continuing Operations	742.19	6,633.09	1,324.62
3	Exceptional items	-	-	-
4	Net Profit/ (Loss) for the period before tax (after exceptional and/or extraordinary items) from Continuing Operations	742.19	6,633.09	1,324.62
5	Net Profit/ (Loss) for the period after tax (after exceptional and/or extraordinary items) from Continuing Operations	475.11	4,854.82	971.95
6	Net Loss from Discontinued Operations (Net of Tax)	(176.71)	(627.97)	(247.69)
7	Total comprehensive income for the period (Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other comprehensive income) from Continuing and Discontinued Operations	295.30	4,206.53	742.47
8	Equity share capital	304.81	304.81	304.81
9	Other Equity	36,246.20	36,246.20	31,680.36
10	Earnings per share (of Rs. 10/- each) from Continuing and Discontinued Operations			
	Basic	9.79	138.67	23.76
	Diluted	9.79	138.67	23.76

NOTES:
1. The above unaudited financial results of the Company have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on 13th February, 2023. The Statutory Auditors of the Company have carried out Limited Review of the financial results for the quarter and nine months ended 31st December, 2022.
2. The above is an extract of detailed format of Unaudited Financial Results filed with the stock exchanges under Regulation 33 of SEBI (Listing and other disclosure requirements) Regulations 2015.
3. These unaudited financial results are prepared in accordance with the Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules issued there-under and relevant amendment rules thereafter.

For and on behalf of the Board of Directors
Dr. S.B.PP RAMMOHAN
Managing Director
DIN: 00586641

Place : Chennai
Date : 13th February, 2023

NAME CHANGE	
I, Mohamed Abdur Rahman, S/O. Khalid Buhari, Date of Birth: 23.04.1994, (Place of Birth: Chennai, Tamilnadu), Residing at No.26, Kader Nawaz Khan Road, Thousand Lights, Chennai - 600 006, shall henceforth be known as	Khalid (Sur Name) Mohamed Abdur Rahman, (Given Name) Mohamed Abdur Rahman

NAME CHANGE	
I, Arumugam/Nandha Kuamr, S/O. Arumugam, Date of Birth: 24.06.1972, Residing at No.22/16, Millers Road, Millers Lane, Kilpauk, Chennai - 600 010, shall henceforth be known as	Arumugam/ Nandha Kuamr

NAME CHANGE	
I, MUNUSAMY SAMPATH, S/O. Munusamy, Date of Birth: 10.07.1960, Residing at No.14, Kamarajar Street, Manavala Nagar, Thiruvallur District -602002, shall henceforth be known as	MUNUSWAMY SAMPATH

NAME CHANGE	
I, VAKULA DEVI, W/O. Dharmarajan Ponnuchamy, Date of Birth: 23.11.1980, Residing at Plot -1E, Mirthula Garden Casa Grande, Pavilion, Thalambur, Chengalpattu - 603 103, shall henceforth be known as	VAKULA DEVI GOLLAPALLI VENKATESU

NAME CHANGE	
MY SON, ARSHAD UL REHMAN, Date of Birth: 27.05.2013, Residing at No.52/6, Round Block, TVD Colony, Collector Nagar, Anna Nagar West Extn, Chennai - 600 101, shall henceforth be known as	A.P. ARYA SATHAR

Abdul Sathar, Father

SRESTHA FINVEST LIMITED					
Regd. Office: Door No. 19 & 20, General Muthiah Mudali Street, Sowcarpet, Chennai - 600003					
Email: srestha.info@gmail.com Website: www.srestha.co.in Tel: 044 - 4005 7044					
CIN: L65933TN1985PLC012047					
EXTRACT OF STATEMENT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED ON 31ST DECEMBER, 2022					
Particulars	Quarter Ended			Year Ended	
	31.12.2022	30.09.2022	31.12.2021	31.12.2022	31.03.2022
	(Un Audited)	(Un Audited)	(Un Audited)	(Un Audited)	(Audited)
Total Income	120.27	28.97	61.33	205.02	230.55
Net Profit / (Loss) for the period	(32.35)	(13.60)	(3.12)	(31.04)	(4.05)
Paid - up equity share capital (Face Value of the share Rs 2/- each)	1650.00	1650.00	1650.00	1650.00	1650.00
Earnings per equity share (Face value of Rs.2/- each)					
Basic (Rupees)	(0.039)	(0.016)	(0.004)	(0.038)	(0.065)
Diluted (Rupees)	(0.039)	(0.016)	(0.004)	(0.038)	(0.065)

NOTES:
The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (LODR) Reg. 2015. The full format of Quarterly Financial Results are available on the website of the company and www.bseindia.com

For Srestha Finvest Limited
Sunil Bhandari
Wholetime Director
DIN: 03120543

Place: Chennai
Date: 13/02/2023

CRIMSON METAL ENGINEERING COMPANY LIMITED						
CIN: L27105TN1985PLC011566						
Regd. Off. 163/1, Prakasam Road, Broadway, II Floor, Chennai 600 108. Tamil Nadu, Contact No. 044-25240393 / 25240559; Email: investor@crimsonmetal.in; Website: www.crimsonmetal.in						
Statement of Standalone Unaudited Financial Results for the Quarter ended December 31, 2022						
Sl. No.	Particulars	3 Months ended	Previous 3 Months ended	Corresponding 3 Months ended in the previous year	Year to date figures for current period ended	Year to date figures for previous year ended
		31.12.2022 (Unaudited)	30.09.2022 (Unaudited)	31.12.2021 (Unaudited)	31.12.2022 (Unaudited)	31.03.2022 (Unaudited)
1	Total Income from Operations (net)	229.35	235.01	216.01	634.11	968.28
2	Net Profit / (Loss) for the period (before Tax Exceptional and/ or Extraordinary Items)	3.65	1.09	0.79	6.74	10.21
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/ or Extraordinary Items)	3.65	1.09	0.79	6.74	10.21
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/ or Extraordinary items)	3.65	1.09	0.79	6.74	10.21
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	3.65	0.82	0.79	6.74	78.62
6	Paid up Equity Share Capital (Face value of Rs.10/- each)	442.82	442.82	442.82	442.82	442.82
7	Earnings Per Share (Face value of Rs.10/- each)					
	Basic	0.08	0.02	0.02	0.15	1.78
	Diluted	0.08	0.02	0.02	0.15	1.78

NOTES: 1) The above is an extract of the detailed format of Quarterly Unaudited Financial Results filed with stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Nine Months ended Unaudited Financial Results are available on the stock exchange websites www.bseindia.com and also the company's website www.crimsonmetal.in
2) The financial results of the company for the quarter ended 31 December 2022, which have been extracted from the financial statements un-audited by the statutory auditors, have been reviewed by the audit committee and approved by the board of directors at their respective meetings held on 13th February 2023. The statutory auditors have expressed unmodified audit opinion.
3) These results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the Companies Act 2013 and other recognized accounting practices and policies to the extent applicable.
4) The company's business activity falls within a single primary business segment viz. Manufacturing of ERW pipes, the disclosure requirement of Accounting Standard (Ind AS 108) on "Operating Segment" is not applicable.

PLACE: CHENNAI
DATE: 13-02-2023

UMA RAJARAM - DIRECTOR
DIN No. 07029264

